

ஒம்

பரப்பிரமணேங்கம்:

சதாசிவப்பிரமணோகில்பரர்

இயற்றிய

சுகர் கைவல்லியம்.



அ. இரங்கசாமி முதலியார் & சன்னஸ்

அவர்களது

பூமகள் விலாச அச்சக்கடத்தில்

பதிப்பிக்கப்பட்டது.

சென்னை:

1923.

நெ-24. தாண்டவராயப்பிள்ளை வீதி.

முகவுரை.

இந்தாற்கவிகள் எழுத்தசையாதி யெண்வகையான் முரணினும் இந்தாலாசிரியர்மேற் பிழைக்கிறது, இதனுள்ளமந்தவிலக்கியார்த்த வுபசாந்த நிலையைக்கண்டு அமைதிபெற்றிருத்தலே சுகதுக்கத்தாக்கற்றிருத்தற் கியைந்தனர். இதனேயேற்பார் மதத்தரல்லராதவின் அவர்களை விலங்கொப்பினரெனப் புறக்கணித்துப் பொருளோப் பொருளாகக்காண முயல்பதுவர் பேதவாதியராதவின் அவர்களே அதிகாரியரெனக்கொள்க. இந்தாற் கபாத்திரரயல்கற்போர், பாத்திரரறிவுகற்போரெனக் குறிக்கப் பெற்றும். விரிக்கிற் பெருகுமாதவிற்சருக்கி யுரைத்தாம்.

கைவல்லியம்.

கேவலத்தின்தன்மை கைவல்லியம். கேவலம் தனித்து நிற்கை. இது மனதுக்கீயன்றி யுடற்கண்று. பந்த மனத்தாலாதவினுனும் இங்ஙனம் வாய்த்தலுடல் தறிபோவிருத்தவிலன்றுமையானும் பிராணபந்தனத்தாலுடற்கசைவின்மையும் ஜூயங்திரிபகல்வால் மனதுக் கசைவின்மையும் வரற்பாலவாதலானுமென்க. இதனே மறுக்கின் முரனும்.

தம்
பரப்பிரமணேயம்:

* சுகர் கைவல்லியம்.

காப்பு

அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.

நித்தியா நந்த மாகி நிட்கள சொரூப மாகிச்
சத்தியாய்ச் சிவமு மாகித் தானுவா யுலகுக் கெல்லாஞ்
சித்தியாய் முத்தி யாகித் திக்ம்பர மார்த்த மாகி
யத்தியி னுருவ மான வண்ணலை வணங்கு வோடிமே (க)

எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

பொன்னுலகிற் பாதலத்திற் புவிபதனிற் புறம்புன்வெளி
யெராளியதனிற் பொன்னு நின்ற

மன்னுயிர்கள் பேதங்க டமில்மறையா கமங்கடமில்
மகத்தான் புராணங் தன்னில்

பன்னியநற் பொருள்கடமிற் சிவபீயாகத் துச்சியதிற்
பகர்வரிய் ஞானங் தன்னில்

துன்னியதோர் பரமார்த்த பிரமங் தன்னைத்

துதித்துநிதந் தொழுதல் செய்வாம் (க)

* இது தொகைநிலைத் தொடர்ச்சொல்லாதவின் சுகர் கூறிய
கைவல்லியம், சுகரைக் கலங்காதிருத்தற் கெழுந்த கைவல்லியம்,
சுகரால் விளைந்த கைவல்லியம், சுகருக்கு வாய்த்த கைவல்லியம்,
சுகரினின்றெழுந்த கைவல்லியம், சுகரது கைவல்லியம், சுகரிடத்
தில் விளைந்த கைவல்லியம் எனச் சொற்பொருளென்றபோல,
எழுபொருளான் மயங்கிய வொருதொடர்த் தொகைச்சொல்லாய்
வரியும்.

எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.

பராபரையாய்ச் சத்தியைந்தாய்ப் பூதந் தானுய்ப்
 பலவுலகாய்ப் புவனவண்டப் பரப்பாய் மேலுஞ்
 சராசரமா யனைத்துயிராய்ப் படைத்தெல் லாந்தான்
 ஜகமென்னுஞ் சிறவீட்டிற் சரித்து வாழுப்
 புராதனமாய்க் காத்துவிளை யாடிப் பின்னர்
 புனல்வடிவா யெழுந்தருளிக் கற்பாந் தத்தில்
 நிராதரமா யனைத்துமழித் தெல்லாந் தானுய்
 நிறைந்துநின்ற பராபரையை நினைந்துய் வோடும். (ங)

३ வ று.

ஷுரணங் களுக்கு முன்னே ஷுரண மாதியாகி
 யாரணங் களுக்கு முன்னே யாரண மாகியெல்லாக்
 காரணங் களுக்கு முன்னே காரண மான்சோதி
 நீரணங் கமைந்தவேளை நிமலைனை நினைதல் செய்வாம். (க)

४ வ று.

சாற்றரிய பரையாதி யிச்சாசத்தி
 தயங்குகிரி யாசத்தி யோகசத்தி
 போற்றரிய பராசத்தி ஞானசத்தி
 புகலரிய சத்தியை வடிவாய்மேலு
 மேத்தரிய பலகோடி சத்தியாகி
 யிருந்ததனுக் கானந்த மயமாய்நின்று
 மாற்றரிய வுலகமெலாம் வளர்க்குமன்னை
 மலர்ப்பதங்க எனுதினமும் வணங்கல்செய்வாம். (ட)

ஓ வ று.

ஆரண முடவின் வாழுநற் பொருளா
யனைத்துயி ரகத்திரு விரியக்
காணன விமல ஞானதே சிக்னங்
கதிரெனுஞ் சுடரதாப் விளங்கிப்
பூரணு நந்த மடியருக் கருளிப்
புகழுமூ லத்திடை வாழும்
வாரண மெனுமோர் தனிப்பாம் பதத்தை
மனத்தினும் சிரத்தினு மமைப்பாம். (க)

ஓ வ று.

மடமையெனுஞ் சத்தியினால் விளைந்த தான
மலத்திமிரக் கிரிநூறி மாயா பந்தந்
துடருபவக் கடல்விளைக்குஞ் சம்சா ரத்தின்
கிரூடர்சில்வரு விளைக்கொடுஞ்சூரக் கழிந்த தூயோ
நடர்மலையத் துயர்முனிவற் குரைத்தங் குண்மை
யமர்சிறை மீட்டயனைச் சிறையில் வைத்துச்
சடமாயை சூரன்மயில் மடக்கி யேறுஞ் ।
சரவணனு யகனிருதா டலைமேற் கொள்வாம். (ஏ)

ஓ வ று

முந்துசஞ் சிதங்கூர மும்மலக் கங்குல்மாற
இந்தியப் புலக்கண்மாய விதயமொட் டலர்நதுபூப்ப
அந்தியோ துயமில்லா வாதித்த னகத்திற் கீருன்ற
நந்தியெம் பெருமான்பாத நளினமென் சிரமேல்வைப்பாம். ()

பார்புனல் தீக்கால்வானம் பலவித புவனமண்ட
மேற்பெற வுலகமெல்லா மினிதெனத் தோன்றியூங்கும்
நேர்பெறு வருவமாகி நின்றிடு மாயைநிங்கக்
கார்செறி வண்ணத்தண்ணல் கழுலினை கருத்துள்ளப்பாம்

३८५

தொகுதி யின்றியே சொல்லும் பழுமறைப்
பகுதி யாவும் பகர்ந்த சருதியாய்த்
தகுதி யென்னச் சதுமறை தன்னிலே
மிகுதி யான வியாதனைப் போற்றுவாம்

(கா)

இதுவும் து.

தாய்தன் கர்ப்பங் தரித்து மிகுத்தவண்
வாய்தல் பன்னிரண் டாண்டும் வரற்கில
தாய்மு குந்த னருவரம் பெற்றபின்
தாய் பிரிந்த சகனடி தாழ்குவாம்.

(கா)

୬୭

திருஞானங்கு சுரங்தொழுகுங்
திருமுலைப்பா அண்டருஞும்
பெருஞான சம்பந்தப்
பெருமாளை யடிவணங்கிக்

கருஞாலத் துறவகையாய்க்
 கருங்கடன்மேற் கண்மிதந்து
 வருவக் கரசனிறு
 மலரடியு மிரைஞ்சவாம்.

(கஷ)

ஓ வ று.

வெய்யகரா வண்டசிறு மதலைவர
 வழைத்தருஞம் மெப்பன் றுஞஞ
 செய்யதிரு வாசகமு மருட்கோவைச்
 செந்தமிழுஞ் சேர வோதுங்
 துய்யதிரு வாதலூர்ச் சத்ததிரு
 தாளினையுஞ் தொழுது.போற்றி
 வையமெலா மெய்ஞ்ஞான மயமாக்கும்
 வசவணர்தாள் வணங்கு வோடேம்.

(கஷ)

ஓ வ று.

பூதலங் தனிலுமிக்க பொன்னுல கதனி இங்தான்
 பாதலங் தனிலுந்தூய பழமறை யாய்ந்து தேர்ந்து
 சாதலும் பிறப்பு மில்லாத் தத்துவ ஞானமுள்ள
 தீதில்மா தவர்கடங்க டிருவடி சிரமேற் கொள்வாம். ()

சுகர் கைவல்லியழும்

அவையடக்கம்.

வேவறு.

சருதியொரு நான்குரைசெய் விழாதன் றந்த
சுகமுனிவன் சுவானுபவ சுகஞ்சா ரூபங்
கருதியத னிலையுரைத்த பொருளி னுண்மை
கைவல்ய வுபனிடதங் கழறக் கண்டாஞ்
சரிதமல வொருநாளு மிதுவே தாந்தத்
தனிமுதலாத் தனையுணர்த்துந் தரங்க மீதி
வெளாநுதிவலை மாத்திரமென் னறிவுட் கொண்ட
வுண்மையதை யொருவழி கொண் டுரைக்கின்றேனுல்.

வேவறு.

ஒங்கு மறையோர் சருதிமொழி
யோது முறைகேட் டிருந்தவவன்
தேங்கு சோலைத் தனிக்கிள்ளை
செப்பு முவகை போலறிஞர்
பாங்கு பெறநின் றிடவுண்மைப்
பயனை யன்னேர் பகரந்திடலும்
ஆங்கம் மொழிகேட் டிருந்தபழக்
கத்தால் யானு முரைக்கின்றேன். (கச)

சிறப்புப்பாயிரம் முற்றிற்று.

நூ ல.

அசையா னிலையாய்ச் சாந்தமதா
யகன்று நிறைந்தாழ்ந் தமலமதாய்
வசையா தின்றிப் பேரறிவாய்
வயங்கு மனத்தின் பூரணமாய்
நசையா வியல்பாய்ச் சுத்தமுமாய்
நாடுக் குணங்க ஸிரந்தரமா
யிசையா நின்ற பலவுயிர்க
வொல்லாந் தாணென் ஹளத்தெண்ணி.

(க)

மேவுஞ் செககாட் சியினிடத்தில்
விருப்பு வெறுப்பொன் றிலதாகித்
தாவும் விகற்ப சங்கற்பங்
தான்சற் றிலதா முரனேது
மோவு னிலையுற் றென்றாகி
யுரையற் றாணர்வற் றுடல்மயக்கும்
மேவுநோ னெனு மயக்கு
மிறந்த சொருப மாநின்றம்.

(ங)

பிரமஞான நிறை வுளதாய்ப்
பேத மிலதாய்ச் சுகசிந்தை
இரவும் பகலும் மிரண்டுமிலா
திலகு சீத வெப்பின்றி
விராஷ் சுகமாங் கற்பளையில்
மேவுஞ் செயலொன் றிலதாகிப்
பரவும் னிடயச் சுகமதனுற்
பகரும் பலவென் றிலதென்றே.

(ஞ)

நீண்டதருவு நிழலும் போல்
நிறைவு குறைவொன் நிலதாகிப்
பூண்ட மரமும் வயிரமும்போற்
புதிது பழமை யிலாவடிவாய்க்
காண்ட ஹறுமெய் யுயிரும்போற்
கறந்த பாலு நெய்யும்போ
லாண்ட பிரமத் தூடன்சுகனு
மகலா தொன்றுத் தோன்றினனுல்.

(ஈ)

இனிய வழுதாய்ச் சுடரோளியா
பிளகிச் சுகமா யோவியம்போற்
புனித மான சுகனுக்குப்
புந்தி மயக்கொன் ஹற்றதுவே
கனிவாச் சுகனுங் தந்தையுடன்
கழற வேண்டுங் கருத்தினனுய்த்
தனியங் திரமால் வரையுறையுங்
தந்தை மருங்கிற் சார்ந்தனனுல்.

(ஏ)

சார்ந்தங் கினிய தந்தையிரு
தாலோ வணங்கிச் சாற்றிடுவான்
சோர்ந்த மாயை யுதிப்பதெங்கன்
கேரேன்றி யழிவ தெங்கனமென்
கேரூர்ந்திங் கெனக்குச் சுவானுபவ
முரைசெய் யென்ன வுளமகிழ்வு
கூர்ந்தங் கறிவு பெறத்தெளிவு
கொண்டு வியாத முனிக்குறும்.

(ஏ).

சகர் கைவல்லியம்.

கக

வந்து மாயை யுதிப்பதுவும்
வளர்ந்தங் கழிவும் வரன்முறையே
முந்து பிரமத் தனுபவமு
பொழிந்தா னதுவஞ் சகமுனி கெட்ட
உந்த ஞானஞ் சந்தேக
மகலா திருப்ப வதுகண்டு
சந்த மறைதேர் வியாதமுனி
சபிக்க முனிவு கொண்டன்றே. (எ)

மாயா வசத்த ஞகவென
மறைதேர் வியாதன் சொல்ச்சிறி
சேயாஞ் சகனு மச்சாபச்
செயலாற் சென்றங் கவணின்று
தேயா மனஞய் வைகுந்தத்
தென்பால் மருங்கோர் வடங்முற்கீழ்
நேயா வசத்தோ டினிதாகி
நின்றூன் தபசு நிலையுற்றே. (ஏ)

நீண்ட சாபம் புரிந்திட்ட
நெடிய வியாதன் மகற்கிரங்கிக்
காண்டல் செய்வான் மிகத்தேழிக்
கருதிச் சகாவென் றிடவொருக்கால்
வேண்ட வுலகத் துயிர்யாவு
மேனென் றிடலும் வியாதனுந்தா
ஞீண்டிப் புதல்வ ரித்தனைதா
ஞெமக்கே தென்ன வையுற்றே. (க)

அன்ன பொழுதிற் சங்காழி
 யங்கை தரித்தோன் தாளினையை
 யுன்னிக் கருத்திற் றியானித்த
 வடனே வியாத முனிவனுக்கு
 முன்ன தாக்கக் கருடன்மிசை
 முகுந்தன் வரக்கண் டெதிர்ணோக்கிப்
 பொன்னங் கமலத் தாடொழுது
 போற்றி மறையாற் புகழ்ந்தனால்.

(கீ)

புகழ்ந்து வியாத முனிவனுந்தன்
 புதல்வன் சாக்ளைக் காலைனென்
 றகநதா இருங் மாயனுட
 எறைந்தா னதுகேட் டம்மாயன்
 பகர்ந்தா னமது வைகுந்தப்
 பரப்பிற் ரென்பால் வடஞ்சிழற்கி
 முகந்தே பதினு யிரவருட
 முயர்மா தவத்தி இறுகின்றுன்.

(கக)

நின்ற தவத்தோன் றன்பாலி
 னீசென் ரெழுப்பி யழூத்துவா
 வென்றங் குரைத்துப் பனிமலர்க
 ஸிதழ்வண் டறகா இழநறுந்தேன்
 மன்றல் கமழும் பசந்துளைவான்
 மறைந்தே கியபின் மாமுனிவன்
 சென்றங் கெழுந்து சுகமுனிவன்
 செய்யுந் தவத்தின் செயல்காண்பான்.

(கூ)

சுகர் கைவல்லியம்.

(கா.)

சென்றுன் திருமால் வைகுந்தத்
தென்பால் மருவும் வடங்முற்கீழ்க்
கன்று னென்னச் சுகமுனியைக்
கருதிப் பிறப்போ டிறப்பிரண்டும்
வென்று னிவனே யெனக்கருதி
வியப்புற் றடனே வந்தருகில்
நின்று னழைத்தான் செவிப்களா
நிலையுங் கருத்து மகைந்திலனால்.

(கா.)

செயல்செய் முனிவன் கடசலத்தைத்
தெளிக்கச் சுகன்ற னுடன்னையத்
துயில்கொண் டெமுந்தாற் போனினைவு
தோன்றிப் பொறியிற் புலன் தேருன்றி
யியல்கொண் டெமுந்த சுகன்றுதை
யிருதா டொழுதங் கிறைஞ்சியபின்
மயல்க டவிர்ந்து தந்தையுடன்
மகிழ்ச்தோர் மாற்றமுறை செய்தான்.

(கச.)

பகரும் பதினை யிரங்கிரந்தம்
பத்தி மார்க்கத் துரைத்தனெனச்
சுகனும் வியாத முனிவனுடன்
சொல்ல வதுகேட்ட டம்மொழியின்
சுகல பயனின் சாரமெலாஞ்
சரிய தாமென் ரேற்றிவற்குப்
புகனு ரதனு னன்முகனுற்
புகழ்த்த சண்மூர்த் தியினுலும்.

(கட.)

ஓ வ ரு.

செப்பியவிம் மூவர்களா எனுக்கிரகந்தன்னைச்
செய்கிக்கத் தெளிவாக வியாதன்றுஞ
தப்புதலில் யாழ்முனிவன் சொற்பயனேதன்னிற்
சர்வமுமோ பிரமமய மென்றுங்மேலும்
அப்பிரமன் சாட்சியே பிரமமயமென்று
ஙங்குள தட்சணமூர்த்தி பாவாதீத
மொப்பரிய பிரமமென்று ரிப்படியேழுவ
ருகந்துரைத்த வண்மைதனை யுரைக்கின்றுகே. (கச)
செவ்வியதா வியாதமுனி சுகனைப்பார்த்துச்
சிவானுபவ சிற்சொருபந் கெளிந்த தோவென்
றிவ்வகைதான் வினவலுமெய்ச் சுகன்றுநேன்று
மெனக்கதுதான் தெரியவிலை யென்னலோடு
மவ்வகைகேட்ட வலுவுடைய நிலைமையெல்லா
மடைவுடனே கேட்டறிந்து பின்னுஞ்சொல்வான்
எவ்விதத்துந் தந்தைகுரு வாதலாலே
யிவன்மயக்கங் கெடாதிருக்கு மெனவுங்கண்டு. (கள)
தனையனைமா யாவயத்த ஞகவெனமுன்னஞ்
சபித்ததற்கு மாருகச் சற்குருவினுலே
யனையமல மாயைமுழு தகன்றெழியக்கடவ
ஞகவிப்போ தெனச்சாப பலத்தைநீக்கி
யினையசுகன் முடிமீதிற் கரம்பாலித்தின்
கினிமேனீ சிற்சொருப மென்றுநாமம்
புனைவித்திங் கிச்சையிற்சன் சரித்துவேண்டும்
பொருளாறிவா யெனச்சுகர்க்குப் போதித்தாங்கே. ()

உள்ளுறையு மலமாயை கவலைக்கி

யொளிதிகமுன் சுவானுபவ முணரவேண்டி
னெள்ளாரிய மிதுலையெனும் பதியின்மேவி

பிருநிலங்கண் முழுதுபுராந் தளிக்கவல்ல
வள்ளலெலுஞ் சனகபிரான் றன்பால்பேவி
மன்னவனீ யிதுகேளன் றுரைத்துப்போகத்
தெள்ளியநற் சுகமுனிவன் சனகன்வாழுந்

திருமலைக்கோ புரவாயிற் சேர்ந்தான்மன்னே. (கக)

அன்றவன்றா துவருறைக்கச் சனகன்கேட்டே

யவனிலையைச் சோதிப்பான் கருதியாங்கே
நின்றநிலை தனிற்சுகளை நாளேழுவக்க

நினைவுசற்றும் கிகற்பமின்றி நிற்கவேருத்
துன்றுமிடந் தனிலேழுநாள் ஷுவக்கச்சித்தந்

துலங்கவந்த புரத்தேழுநாள் வைக்கமேலும்
அன்றிருந்த படியிருக்க வப்பாலேழுநா

ளருநிதிக்க ணமர்த்தவது மறியானுக. (எ.ஒ)

மின்னிலகு சிறுமருங்குன் மகளிரின்பா

மிகச்சிறந்த வணவளிக்க வறியானுக
மன்னவன்றந் திடுப்பாக மகிழ்ச்சியாவும்

மனதினிற்சற் றின்பமுருன் மதிப்பிலாம
லன்னவன்செய் யவமதிப்பை யறியானுகி

யகமமதை யற்றிருத்த லறிந்துமன்னன்
இன்னவன்ற ஊளமேரு வொப்பாளின்ற

திதனையிழுத் தெவரசைப்ப தென்றேயுன்னி. (உக)

சகர் கைவல்லியம்.

உவமையிலா விவன்கருத்தை யிருபத்தோர்நா

ஞறுதியுடன் சோதனையாற் சோதித்தேதா
நவமதிப்போ டின்பதுன்ப மெனும்பற்றின்றி

யனந்தகலி யாணசுப குணங்களாகித்
தவமகிமை சுத்தங்கிரு விகாரியாகிச்

சச்சிதா நந்தமயந் தானுயங்கின்று

சிவமொளிருஞ் சுபாவவறி விள்தாமென்று

சிறந்ததிம்மா தலத்திலெழுஞ் தருளச்செய்து. (22)

சங்கவன்ற னிலையையெலா மறிந்தனபோடே

பினையடிகள் பணிந்தரச விதனைக்கேட்பான்
தாங்குலகத் தினிற்செயல்க ளாசைகோபந்

தவிர்ந்தொன்றுய்ச் சிவானுபவ சுபாவமாகி
யீங்குறுந் யாரெனதுஞ் சொருபமியானென்

றியம்புசுக முனிமொழியை யரசன்கேட்டுப்
பாங்குடனச் சொருபமெவ னீயென்றேதான்
பணித்தலுமே சுகமுனிவன் பகர்வதானுன். (23)

சாற்றரிய சொருபநிலை ஜனகனேகேள்

சாவபரி ழுரணமாய்த் தானேநதானுய்த்
தோற்றிநிறைந் தொன்றினிலூஞ் தாக்காதாகிச்

சொல்லரிய மனவாக்குக் கெட்டாதாகி
யேற்றமன வாக்கதனுக் கணியதாக

விலகியல கத்தினுக்கா தாரமாகிப்
போற்றரிய வனுவுக்கோ ரணுவுமாகிப்

புகலரிய மகத்துக்கோர் மகத்தாய்மேலும். (24)

சுகர் கைவல்லியம்.

கால

இயம்பரிதா யினையதெனத் தேவரானு
 மினங்குதற்கு மெரானு மெட்டாதாகி
 நயம்பெறுமின் திரியுமனத் தொடர்புக்கெட்டா
 நல்லதுக்கெல் லாநல்ல நயமாஞ்சோதி
 வயம்பெறவே போக்குவர வின்றிஞான
 * மயமாகி யொளிர்கின்ற பொருளதாகிச
 சுயம்பறுபல் திருசியமா யதிர்ச்சமாகித
 துணைக்கெலாங் துணையான சொருபமாகி

(二〇)

ஏகமுமா யனேகமுமா யிரண்டுமற்றிங்
 கெளிதறியப் பட்டதுமாய்ப் படாதாய்நின்று
 போகமுறப் பெரியோர்க்குச் சத்தேதசித்தாய்ப்
 பொருந்துமத ஞவின்ப மாகியெங்கும்
 பாகமுற நித்தசத்த புத்தமாகி।
 பகர்வரிய முத்தமுமாப்ச சிறந்ததாகி
 யாகமென லின்றியா னந்தமாகி
 யதுவிதுவென் றஹஞ்சட்டு மற்றதாகி

(二五)

அத்துவிதங் தானுகி யதுவுமின்றி
 யகண்டமுமாய் ரேசக்கு ரகமுமின்றிச்
 அத்தமிசை யானந்த மாகியெந்தச்
 செயலுமின்றிச் சிதாகாச சொருபமாகிச்
 சுத்தவிண்ணை யுயர்ந்தவுப ணிடதந்தன்னிற்
 சொலும்பொருளா யப்பாலுக் கபபாலாகி
 யுத்தமமாந் துரியாதீதப் பொருளாநின்றங்
 குரையிறந்த வவசரத்து முருவதாகி.

(۲۶۷)

உணர்வுருவாந் தரியாமி யாகியெங்த
 வுருவமின்றி யதுவிதான் ரூணென்றேதப்
 புணர்வதுவா யறிஞரா விதுவாழமென்னப்
 புகலுவதே யதன்சொருபம் பிறிதன்றென்னக்
 குணமிகுந்த சுகமுனிவ ஒயரைப்பக்கேட்டுக்
 கோதிலாச் சனகனுடல் குளிர்ந்துள்ளாறி
 மணமுமலர் போனிறைந்த பரமானந்த
 மாதவனை முக்கிநாக்கி மன்னன்கேட்பான். (உங)

ஓ வ று.

நற்றவனே சுத்தாவ தேதுவென்ன
 நான்பிரம மென்று நண்ணி
 மெத்தவிசா ரித்தறிந்து நிச்சயித்து
 விட்டுவிடா ததுசத் தென்றே
 உற்றநிலை யிதுவாகு மெனமுனிவ
 ஒயரைசெய்ய வுகந்து மன்னன்
 மற்றசயஞ் சித்தாவ தெதுவென்ன
 வம்முனிவன் கூற அற்றுன். (உக)

மிக்கபல நூலறிவாற் றுன்னான
 சொருபனை விசாரஞ் செய்து
 தக்கநிலை யிதுவென்று நிச்சயித்த
 நிச்சயமுஞ் சுத்தத் தோடே
 ஒக்கவொரு வாசனையு மறவொழித்து
 நின்றதுவே யுயிர் சித்தென்று
 சிக்கெனவே முனியுரைக்க மன்னவன்கேட்
 டானந்த நிலையே தென்றுன். (ஏஞ)

சுகர் கைவல்லியம்.

கா

தேதிகள்சொல் வாக்கியத்தா; னாலுணர்வாற்
 ரனதுசித்தத் தெளிவி ஏற்றன்
 மாசகலு மாண்மாலேவ யானந்த
 மென்றறிந்து மாயை நீங்கி
 ஆசரப்வ யனுபவித் துச் சுகமயபம்
 தாநின்ற வறிவும் போக்கி
 நீசர்வ மயமாருா னத்திரமா
 னின்றது வா னந்த மென்றான

(ஞக)

என்றுசுக முனியுதாக்க மன்னவனு
 மிகல்தொந்த மதுப்வ தென்றுன்
 நன்றெனவே சிற்சொருப செயலமறந்து
 தான்றுபீன பழுமை போலச
 சென்றயலீல கதியென்று பிறவிதொறுஞ்
 சுமல்வதுபீவ தொந்த மாகும்
 நின்றுஹர்க வெனமுனிவன் ஐங்காபிரா
 அளாமகிழு நவிற்றல் செய்தான்

(ஞங)

மோக்கமென்ற தெதுரைசெய் யெனவினவ
 மன்னவனும் முனிவன் சொல்வான்
 தாக்குதலொன் றறநின்ற நாபீனமெப்ப
 பிரமமெனச சுகமிம் மூன்றும்
 நீக்கமற வொருங்குணர்ந்து நிச்சயித்த
 நிச்சயமுங் கழல விட்டிங்
 காக்கமுத வறநின்ற தேததுவே
 வீடென்ன வகைந்கா னன்றே.

(ஞங)

அஞ்ஞான மாவதெத்திங் குரையென்ன
வருந்தவனை யரசன் கேட்ப
மெய்ஞ்ஞான மாஞ்சொருபங் தனைமறந்து
மடமையினால் விகாரி யாகி
எஞ்ஞான்றும் விடயசுக் வாசனையி
னின்பதுன்பத் திடரின் மூழ்கிச்
சஞ்ஞான சுபாவமதை யறியாவஞ்
ஞானமெனச் சுகனுஞ் சொன்னுன். (ஈ)

சொன்னமொழி கேட்டரச வைரண
மேதென்னச் சுகனு மோர்ந்து
தன்னுடலே தானெனவும் விடையாதி
சுகமெனவுந் தான்மிக் கெண்ணி
மன்னியதன் சொருபமதைத் தெரியாமல்
மழுநிசிபோல் மறைத்து மூடும்
அன்னதுவே யாவரண மெனலாகு
மிதுலைகர்க் கரசே யென்றுன். (ஈ)

மெய்த்தவநி விட்சேப மாவதெத்திங்
குரையென்ன வேந்தன் கேட்பத்
தத்துவங்க டெரிந்தவன்போல் மேலாகத்
தனக்குமொரு தலைவ னுண்டென்
றித்தகைமை சுகவிருத்தி தனைத்தானென்
றிருப்பதேதோ வதுவிட் சேபங்
கொற்றவநி யறிதியெனக் கோதிலாச்
சுகமுனிவன் கூறி னுனால். (ஈ)

மெப்த்தவனே பரோட்சமென வெதுவுரைசெய்

யெனவரசன் வினவ ஜோடும்

உற்றகுரு முகத்தாலுஞ் சுருதிமொழி

யாலுங்தன் ஒணர்வி னலும்

தத்துவசோ தனையாலுஞ் சொருபத்தை

யறிவதுவே பரோட்ச மென்ன

வித்தகைமை யெனசசனக னுளமகிழி

வியாதன்மக னியம்பல் செய்தான்.

(ஈன)

அபரோட்ச மாவதுதா அுரையென்ன

வருந்தவனே யரசன் கேட்ப

விபரீத மேகமுமற் றெங்குளதாய்

வெளியொளிபாய் மேல்கீ மின்றிச்

சுபசொருப மாத்திரமாப்ச சுவானுபவ

ரசமாகிச சுத்த மாகி

யுபனிடத மாய்விளங்க லபரோட்ச

மெனச்சனகற் குரைத்தா னன்றை

(ஈந)

வேவறு

அநித்தமெது நித்தமெது பிரியாது

பிரித்துரைசெய் யென்னக் கேட்பச்

சனித்தவுட லசத்துயிர்தான் சத்தெனவே

நிகழ்தவினுற் றுத்தற் கேதென்

றனித்தசத்தே யசத்தன்றிப் பிறிதன்று

விசாரணையாற் றெளிதல் வேண்டும்

தொனித்தசத்தே நித்தியமா மசத்தனித்த

மெனற்பாற்று துணிதி யென்றுன்.

(ஈக)

ஆனகபிரான் சுகமுனியைத் தனிநோக்கி
 யானந்தங் தானே தென்ன
 அனகமுறச் சகலவிபரிதமறத் துரியங்கிலை
 தேர்ந்துசடா சடம தின்றிக்
 கனவுலகாத் தோற்றமய லறவிட்டுத்
 திரிசியங்க எறிவாக் காண
 நனவுசத்தா மாத்திரமா விளங்குவதா
 னந்தமென நவிற்றல் செய்தான். (ச0)

ஞானமதற் கதிகாரி யாரெனவே
 நராதிபனற் றவளைக் கேட்ப
 வானமதிற் கறுப்புறல்போ ஞன்சிவ
 வெனச்சொல்லும் வார்த்தை யின்றி
 சனமற விசாரித்துச் சிற்ககனந்
 தாஞை விசைந்து நின்றேன்
 ரூனவளே யதிகாரி யெனமுனிவன்
 ஜனகனுக்குச் சாற்றி ஞால் (சக)

மன்னவனு மாமுனியைப் பாத்திதையக்
 கிரந்தியெது வகுக்க வென்னத்
 தன்னிலைமை யுணராமற் பலநூலாற்
 றற்சொருபந் தன்னைத் தேடல்
 மன்னுகமுத் தணியரையில் மருவுகுழி
 வியைமறந்து மாழ்கித் தேடல்
 அன்னதுபோ விதையமுறங் கிரந்தியென
 வருந்தவன்மன் னவற்குச் செரன்னுன். (ச2)

மன்னவனுஞ் சுகமுனியைச் சம்சார
மெதுவெனலு மன்னு கேளாய்
தன்னுடைய வனுபவத்தால் மறைந்தாலாற்
சற்குருவால் தன் சொருப

மென்னலெது வென்றுற்று விசாரியா

திருப்பதுசம் சார மாகும்
அன்னை தனை யறிதியெனச் சுகன்சொல்ல

வரிதென்வ யரசு நேர்ந்து.

(சங்)

மலடிமைந்தன் கானனீ ரிந்திரசா
லம்போல வந்து வந்து

உலந்தோய்ந்து விருத்தியதா யிருந்துதன்னுள்
விளங்குவதே சுகம தென்றே

நலமுணருஞ் சுகமுனிவ னவிலநரா

திபலுமெது துக்க மென்ன

நிலமுழுதும் புரந்தளிப்போ யதன்விபர

மெல்லாம்யா நிகழ்த்தக் கேண்மோ.

(சக)

வேவறு.

சுத்தமென்றும் பிரமமென்றுஞ் சொருபமென்றும்

துலங்கியசின் மயமென்றுஞ் துகளிலாத

நித்தமென்றும் புத்தமென்றும் நிகரிலாது

நிறைந்தசுயஞ் சோதியென்றும் நொய்யதாகி
முத்தபர மார்த்தமென்று மொழிவது கேளாதே

முழுதுலகை நம்பியதில் மோகந்தன்னுல்

சித்தமுறல் துக்கமெனச் சனகனுக்குமாமுனிவன்

செவிகுளிரத் தெரிந்தவண்ணஞ் செப்பினானுல்.

()

மிகவண்ணாஞ் சிற்சொருப நிட்டர்க்கெல்லாம்
 விடையமே துரையுமென வேந்தன்கேட்ப
 இகலறநித் தியசொருப மாகியென்று
 மெங்குமா யிருப்பதுநா னென்றுந்தானே
 புகலருசற் குருவருளால் விசாரந்தன்னால்
 போதாந்த நித்தியத்தைப் பொருந்தினாஞுந்
 தகவண்ணரு மேலவர்க்கு விடயமென்னச்
 சனகனுக்ருச் சுகமுனிவன் சாற்றினால். (ச.ஈ)
 வேறு.

சாற்றரிய வவ்விடய மேதுரைசெய் யெனமுனியைச்
 சனகன் கேட்ப
 ஏற்றியெங்கு மிருப்பிறந்து காலமிறந் தறிவிறந்துன்
 டில்லை யென்னு
 மாற்றறிய சங்கற்ப வாதனைவிட் டேசொருப
 மயமாய்த் தானே
 தோற்றரவு மாத்திரமாய் நிற்பதுதா னவ்விடய
 மென்று னீதேதான். (ச.ஈ)

மாமுனியைச் சொருபநிட்டர் வகுத்தநிலை யேதன்ன
 மன்னன் கேட்ப
 யாமுரைப்ப ததுகேண்மோ சொருபமேதானுயுஞ்
 சற்சி டர்க்கு
 நாமுரைப்போ மெங்குரவர் நவின்றநிலை யாதென்னில்
 நானே ப்ரம்ம
 மாமெனநின் றகங்குளிர்து சொல்வதே வகுத்தநிலை
 யாகு மென்றார். (ச.ஈ)

இத்தகைமை யுடையவர்க்குத் தேசிகனு ரெணச்சுகளை
யிறைவன் கேட்பச்

சித்தமுறு சங்கற்ப விகற்பந்தீர்ச் தலையில்கட
லென்ன மூப

மற்றகண்ட சச்சிதா னந்தபரி பூரணமா
யமல மாகிச்

சுத்தமதாய் நின்றதுவே குருவாமென் றரசற்குச்
சுகன் சொன்னாலுல்.

(சுக)

வேவுறு.

அரியசற் குருவை யடைந்திடுஞ் சீட
ஞரென முனிவனை வினவ

உரியநா ஞரிவ் வுடலெதிவ் வலக
மேதென விசாரமா நின்று

விரியுமல் விருத்தி யுருமனன் ணிட்டை
மேவியே யுப்பொடு புனல்போற்

சுரியதாய் வகுத்து நிற்பதே சீடன்
ருணனாச் சனகதுங் குரைத்தான்.

(நு)

வேவுறு.

இயலுறுசற் குருவிடத்தில் சீடன்கேட்ப

தேதுரைசெய் யெனமுனியை யிறைவன்கேட்ப
நயமுறத்தன் சொருபமதை நானுபேத

நாமருபங்களினுற் குருவாற் றன்றுற்
செயலறவே கேட்டறிவுற் றகங்காரத்தைத்

தீர்த்தினிமே விறையேதுஞ் சனித்திடாமல்
மயலறவே தன்னிலையைக் கேட்பதென்று

மாமுனிவன் மன்னனுக்கு வகுத்தல்லென்று. (நு)

மகாமகோபாத்தியா
டாக்டர். உ. வே. சாமிகாலதயி
--& விளையம்.

குருமொழியி னற்சிடன் கண்டதேது
 கூறுகென முனிவளைக்கொற் றவனுங்கேட்ப
 அருமைறக ளாகமங்கள் புராணந்தன்ன
 லளந்தறியப் படாவிபுவா யறிவுக்கெட்டாப்
 பெருமையதாய்ச் சர்வமுந்தான் கண்டுபின்னும்
 பேதமற விருப்பதெதா வதுசொருபம்
 ஒருமையதா யதைச்சிடன் கண்டதென்றே
 யுயர்முனிவன் சனகமன்னற் குரைசெய்தானுல். ()

காவலனு முனிவன்முகங் கருதினோக்கிக்
 கானுத தேதனைக கழறுகென்ன
 மேஹியநி நான துவென் றிதுவேயென்றும்
 விருத்தியினால் தானுன்மா வெனவாராய்ந்திங்
 காவலுற விசாரணைசெய் யாத்தோடத்தி
 ஞேலோகாண் கின்றதது வேயஞ்ஞானப்
 பாவளையா வதுகாணப் படாததென்று
 பார்வேந்தற் கருந்தவனும் பகர்தல்செய்தான். (நிச)

அருந்தவளை முகனோக்கிச் சனகமன்ன
 னறிந்ததே துரைசெயென வவனுஞ்செஷல்வான்
 பொருந்துசத்தங் களினுலும் வேதத்தாலும்
 பொருந்துமனு பவத்தாலும் போதத்தாலுந்
 திருந்துமகக் கருத்தாலு மனுட்டிப்பானுந்
 தீர்க்கவறிந் திடுமிகுந்த தெளிவினுலும்
 வருந்தியறிந் திடுதவிது வாகுமென்றே
 மாதவத்தோ னரசனுக்கு வகுத்தல்செய்தான். (நிச)

அறியாத தேதுரைசெய் யென்னவேந்த
 னருந்தவனை வணங்கிமகிழ்ச் தல்பிற்கேட்க
 நெறியான்மா விதூவென்று மகண்டமென்று
 மிரீரசகமா மிதுவென்று நிசவானந்தம்
 பிறியாததிதுவென்று மகம்பிரம மென்றும்
 பேசரியநிபிரம மென்றுஞ் சொல்லால்
 அறிந்துடுத வேலயறியா தாகுமென்றிங்
 கருந்தவங்மன் னவற்குரைத்தா னருமையானே. ()

இவ்விதமாஞ் சொருபநிட்டர் தாழுமாவிட்ட
 தேதுரைசெய் யென்முனியை யிறைவன்கேட்பத்
 திவ்வியசற் குருவிடத்தி எலுசந்தானச்
 செயலாலு மனுக்கிரகத் திறத்தினாலுஞ்
 செவ்வியநா னேன்மாவென் றரிதிற்றன்னுள்
 திரிபின்றித் தெளிந்துவிப ரிதந்தீர்க்கிங்
 கெவ்வுமற விருப்பதுவே விட்டதென்றிங்
 கேதமறவரசனுக்கு முனிவன் சொன்னேன். (நுக)

இச்சையிலாச் சொருபநிட்டர் விடாததேதென்
 றிறைவினவச் சுகமுனியை யினிதுநோக்கி
 யச்செயலோ நான்பிரம மென்னுங்லல்
 வனுபவமோ உரைமொழியு மாசான் வாக்கும்
 நிச்சயமாய்த் தன்னுணர்வுங் கலந்தொன்றூய
 நிர்மல்மாஞ் சிற்சொருப நேரேயொத்த
 எச்செயலுங் தானுதல் விடாததென்றே
 யியம்பினு னரசனுக்கு முனிவன்றூனே (நின)

போனதுதான் சொருபநிட்டற் கெதுதானென்னப்
 புரவலனுஞ் சுகமுனியைப் புகழ்ந்துகேட்ப
 ஆனசக சங்கற்ப விகற்பமற்று
 யான்பிரம மெனத்திடமா யறிந்தாராய்ந்து
 தானதனை யுண்மையிலே கரைத்தொன்றுக்கில்
 தனித்துழியிற் றயின்றவன்கைத் தனம்போனீங்கும்
 சனமற வகன்றதெதோ வதுதான்போன
 தெனச்சுக்கனும் ஜனகமன்னற் கியம்பல்செய்தான். ()

இத்தகைய சொருபநிட்டர் தமக்கலாத்தின்ன
 மேதுரைசெய் யெனமுனியை யிறைவன்கேட்ப
 உற்றகுரு வாக்கியத்தாற் சருதிதன்னு
 அணர்ந்ததுமன் றிதுவென்றுங் கொள்வதன்று
 சுத்தவிசா ரணையானிச் சயித்தசீடன்
 தோற்றமழி விலாதிருந்த சொருபந்தானே
 நித்தபரி பூரணமா நிலைதான்போகா
 நிச்சயமென் றிறைக்குமுனி நிகழ்த்தல்செய்தான். ()

பகர்வரிய சொருபநிட்டர் புசிப்பதனையோர்ந்து
 பகர்தியெனச் சுகலையினை பரிந்துகேட்பப்
 புலரிய திறையுமிலை செல்லச்செல்லப்
 போந்ததுக்கஞ் சற்றுமல நிலையுமல்ல
 நிகழ்கரண தனுபுவன போகத்தாலும்
 நின்றுபுசி யாததெதோ வதுதானாகுஞ்
 சுகசொருபப் புசிப்பயலன் றென்றேயோர்ந்து
 சுகமுனிவன் சனகனுக்குச் சொல்லினால். (க௦)

பதமுடைய சொருபநிட்டர் புசியாதேது
 பகர்தியென முனிவளைப்பார்த் திறைவன்கேட்ப
 இதமகித மிள்தெனவுங் துக்கசுகமிள்தெனவு
 மிறையுணரத் தக்கவித மியம்பிமேலும்
 விதமுடைய பரிபாக னகமமதை யற்றுநின்ற
 மெப்புணர்வ ஞனென்றும் விதங்கள்ஞான
 மதமுடனே நின்றதது புசியாததெனவறிதி
 மன்னவனே யெனச்சுகனும் வகுத்தல்செய்தான். ()

தோற்றமுறஞ் சீவருக்குச் சனனமேது
 சொல்லுகவென் றெனச்சனகன் சுகனைக்கேட்ப
 ஏற்றமுறச் சனித்தோமென் றிகல்சங்கற்ப
 மெனும்விருத்தி மறந்துசனிப் பில்லையென்று
 மாற்றமுற நிச்சயித்தா ராய்ந்துபார்த்த
 மனேவிருத்தி தனிற்றுன்வங் துதையமாகி
 ஊற்றமுற நின்றதுவே ஜனனமென்றிங்
 குற்றமுனி ஜனகமன்னற் குரைசெய்தானால். (கு)

நித்தபரி பூரணற்கு மரணமேது
 நிகழ்த்துகெனச் சுகமுனியை நிருபன்கேட்ப
 உற்றபரா பரமதுவே பிரமமென்றே
 யுணர்ந்தறிந்தா ராய்ந்துவிசா ரஜைகள்செய்து
 சுத்தமென நிச்சயித்த சொருபந்தன்னிற்
 றுவிதமெனும் விருத்தியின்னுங் தொடர்ந்திடாமல்
 சித்தமய ணீக்குவதே மரணமென்று
 திகழ்சனகற் கருந்தவனுஞ் செப்பினால். (கு)

ஓ வறு.

சனகபிரான் சுகமுனியைத் தானேனுக்கி நல்லதெது
சாற்று கென்ன
அனகமுற நான்சொருப மெனவறிந்தா ராய்ந்துணர்ந்த
வதனைத் தன்னுள்
சனிக்குமயல் திரிசியங்க ளாராநங் கெநாவுச் சர்க்கரைபோற்
கரைத்தொன் ருக்கிக்
தினகரன் போ னிற்பது வீவ நல்லதெனச் சுகமுனிவன்
செப்பி னானுல். (குச)

பொல்லாமை தனையுறைசெய் யெனமுனியைப் புரவலனும்
புகழ்ந்து கேட்பச்
சொல்லாத சிற்சொருப நிலையறிய விசாரித்துத்
தெனிந்த பின்னர்
வெல்லாத வாசனைவந் துடன்கூட வதிற்பொருந்தி
விசாரந் தன்னில்
செல்லாம னிற்பதுவீ பொல்லாங்கா மெனமுனிவன்
புகன்றிட்டானுல். (குடு)

ஓ வறு.

அரியபரா நிட்டருக்குப் பந்துவெதிங் கறைதியெனச்
சுகமுனியை யரசன் கேட்ப
உரியபர மாவதுதான் கல்யாண குணமயமா
நிலையதனிற் கலந்தொன் ருகிப்
பெரியசக வாசனைவந் துற்றூலுங் கலங்காமற்
பிரமநிட்டை தன்னின் மூழ்கித்
துரியபர சுகமதுவே தானுய நிலையதெனல்
பந்துவெனச் சுகன்சொன் னானுல். (குசு)

சுகர் கைவல்லியம்.

நக

ஆனாலுஞ் சுகமுனியே சொலூபங்ட்டர்க்
கபந்துவென்ப தறைதியென வரசன்கேட்பத்
தானென சுகம் வேறு தான்வேறுகச்
சங்கற்ப விருத்தியினாற் றுனன்றென்று
நானென வெண்டுனே தானென்ன
மீக்கொண்ட விபரீத விகற்பந்தானே
குனை வபந்துவென விதுவேவாகும்
வேவல்லேவந்தே யெனச்சுக்குலங் குறித்திட்டானால். ()

செப்பரிய சுகமுனியே சடமாவதேது
தெளிவியெனச் சனக்குந்தா னிரந்துகேட்ப
ஒப்பரிய விசாரணையாற் றன்ளைத்தானென்
றுணராம லொழித்துவிட லுறவேமிக்கிங்
கப்புறமோர் விருத்தியினே விதமகிதத்தாலே
யகமகமென் றனுவனுவா வளர்ந்தேபாசத்
துப்புறவே ஐனிக்குமது சடமாமென்று
சுகண்ஜனக மன்ன னுக்குச் சொல்லினுனே. (கா)

மானமறஞ் சுகமுனியே சொலூபருக்கு
வருமசட மேதென்ன மன்னன்கேட்பத்
தானெனாலு மற்றுசுகந் தானுமற்றுத்
தழனலா ததுவுமற்றுச் சுகத்தாசார
மானதுவந் தானற்றிங் கறிவுமற்றே
யறிவுக்கு எறிவற்றங் ககண்டமற்றிங்
கீனமற வுயர்வற்றுத் தாழ்வுமற்றிங்
கிருப்பதுவே யசடமென வியம்பினுனே. (கக)

வேறு.

என்றதுகேட்ட டிகல்வேந்த னெழில்முனியைப்
பார்த்திவதுக் கெதுநோ யென்ன
நன்றணர்வாற் றன்சொருப நயந்தறியா
திருந்துபர நானே யென்று
துன்றுபரம் வேறுதான் வேறென்னு
மனுபவமே வியாதி யாகும்
என்றமுனி யாசனுக்குத் துலங்கவிதை
யினையதெனச் சொல்லி ஞானல்.

(எ0)

வேறு.

ஆரணஞ்சொல் சுகமுனியே யிந்தவியாதிக்
கவிழ்தமே தறைதியென வரசன்கேட்பக்
காரணமாஞ் சிற்சொருப மெனுஞ்சொல்லற்றுக்
கருதியனு பவிப்பதுமற் றணர்வுமற்றுச்
சீரணமா மின்பதுன்பச் செயலுமற்றுச்
சிந்தையுமற் றாமன்கண்ட கனுப்போனின்று
தூரணமா யிருப்பதுவே யனிழ்தமாகும்
புரவலனே யெனச்சக்னும் புகறல்செய்தான். ()
இவ்விதமாஞ் சொருபருக்குக் காரணமாந்தேக
மேதுரைசெய் யெனமுனியை யிறைவன்கீட்ப
எவ்வமற விசாரத்தா லெதுதாலுண்மை
யினையதென வறியாமற் கலங்கினின்று
வெவ்வியதோர் சுகவிழுத்தி தன்னில்மேவி
விளங்குசெயல் காரணதே கந்தானுகுஞ்
செவ்வியநற் புவியளிக்குஞ் சனகவேந்தே
தெளிகியெனச் சுகமுனிவன் செப்பினைல். (எ1)

ஓ வ ற

சுகமுனியைச் சனகபிரான் சூக்கவட
லாவதெத்து சொல்லு கென்ன
அகமகமென் ரெனவிருந்த வகவிருத்தி
குன்றும் லற்பேவ நொந்து

சுகவிடய வாசனையோ டனுகுத
மாயிருந்த சங்கற் பந்தான்
பகர்வரிய சூக்கவட சிதுவென்றே
பரசனுக்குப் பகர்ந்திட டானல். (ஏஞ)

புகலரிய சுகமுனியைப் புரவலதுங்
தூலமெது புகல்வா யென்ன
அகமகமென் ரெனவிருந்த வகவிருத்தி
மிகவரிடை யற்ப மான
சுகவிடய வாசனையே திடமென்னும்
வாசனையிற் சார்சங் கற்ப
மிகுதூல் சரீரமிது வெனசசுகதுஞ்
சனகமன்னற் கியம்பி னனல். (ஏச)

சனகபிரான் சுகமுனியைத் தான்கேட்ட
சங்கையெலாந் தவறி லாமல்
அனகமுறப் பலவிதமா யதிசூக்க
மாகவெழுத் தருளிச் செய்து
கணக்வரை யெனுமூலத்தைக் காதலெனுங்
காற்றகைசக்கக் கலங்கா னுகி

அனகசுக வடிவமே தானை
சுகநிலையை யறிந்தான் மன்னன். (ஏடு)

இன்னமுத மாரியெனச் சுகமுனிவன்
 மெய்ஞ்ஞான மியம்பக் கேட்டு
 மன்னெனமுந் தருந்தவனை மலர்த்தாளில்
 வீழ்ந்திறைறஞ்சி வணங்கி யேத்தித்
 தன்னிதையத் துவகையுற மெய்புளகித்
 திருந்தவனைத் தழுவிக் கொண்டை
 இன்னுமெனக் கருள்செயெனச் சுகமுனியை
 யெதிர்நோக்கிக் கேட்டல் செப்தான். (எசு)

முன்னெமக்கு மெய்ஞ்ஞான முழுவதும்வி
 யாக்கியானவகை மொழிகின் ரூற்போற்
 பின்னெமக்கு யான்கேட்ட சங்கையெலாம்
 ஞானமதாப்ப பினாக்கி லாது
 சொன்னமொழி யப்படியே யிருந்ததெனச்
 சனகபிரான் சொல்லிப் பின்னும்
 அன்னவனைச் சொல்மலரா னன்மலராற்
 தூசைசெப்தங் கருச்சித் தேத்தி. (என)

ஒப்பரிய வறிவுகரு தனில்ளன்றி
 யுனக்கொருவ ருறைத்த தல்ல
 செப்பருசின் மாத்திரமாக் கேவலமா
 யின்புருவாஞ் சிறந்த யோகத்
 தப்படியே பன்னிரண்டாண் டிருந்தபினர்
 மாயவன்ற னருளி ஞலே
 இப்புவிவந் தவதரித்திங் குலகமெலு
 மாயைதனக் கின்றி யேக. (எவ)

நன்குதெய்வ வாண்டுபதி ஞயிரந்த
னடுங்கிலையே பொருளா தாக
இன்பங்கிலை யுற்றிருந்தாய் பிதாசபிக்க
மாயைதனின் மூழ்கி நின்று
தன்பராச செயல்மறந்திவ் வலகாசா
ரப்பகுதி மருவத் தந்தை
பின்னும்னுக் கிரகிக்க யாழ்முனியு;
தெரிவிக்கப் பெற்றுய் பின்னும். (ஏக)

ஓ வ று

பங்கயத்தோன் சதுமுகத்தாற் சிற்சொருப
பாவணாநிச் சயமதனைப் பகரக் கேட்டாய்
சங்கயற வெனக்குரைசெய் தட்சிணமூர்த்திகுரு
சொருபங்கிலை சாற்றக் கேட்டாய்
எங்கிருந்து மெவரவர்க் ஞரைபரமரக்கியங்கள்
கேட்டனையெத் தன்மை யாரை
யங்கயலற் றச்சொருபந் தன்வடிவமானதினுற்
சகமுனியென் றறையப் பெற்றுய் (அஞ்சல்)

ஓ வ று.

சிற்சொருப மாத்திரமே சரீரமாகிச்
சுகப்பிரம முனிவனெனத் தொல்பேர்பெற்றுத்
தற்சொருப மாகினின்ற நின்போலென்னைத்
தானுக்க வேண்டுமெனுந் தகைமையாலே
சிற்சொருப ரக்கியத்தை யெனக்குநன்றுய்ச்
செப்புகவென் றிரந்திடவத் திகழ்மெய்ஞ்ஞான
நற்சொருப மாகிவந்த புதுமைதானும்
நன்குலதோர் செய்ததவ நலமீதன்தேரு. (அக)

என்றுபல துதிசெய்து சனகவேந்த
 னெழுந்துசக முனியடியை யிறைஞ்சியேத்தி
 இன்றுதனி விச்சைவெறுப் புயர்வுதாழ்வொன்
 றிளத்துணரா துத்தமாங் யுவந்துநிற்றி
 இன்றுவரும் வரவெனக்கிங் கியம்புகென்ன
 வியைந்தசக முனியதற்கிங் கிறைவகேனீ
 நன்றுரைசெய் தாயென்றே யுவகைபொங்கி
 நகைபுரிந்திங் குளமகிழ நவிற்றல்செய்தான். (அ)

உற்றுவரு மாமாயை யுதிப்பதெங்க
 னுதித்தெழுந்து விளையாடி யொழிலுதெங்கன்
 உற்றுணர வுரையென்ன முனிவன்கேட்ப
 வுத்தமாங் யறியாத வெறேஞ் றுண்டோ
 பற்றுடைய மனமகைவால் மாயைதொன்றும்
 பரிவான மாயையினாற் சகமுண்டாகும்
 மற்றுமனச் சங்கற்ப விகற்பத்தாலே
 மாருத பலவுலகும் வளருமன்றே. (ஆ)

உலைவறவே மனமடங்கி விண்போலானு
 அற்றெழுந்த மாமாயை யொழிந்துமாயுங்
 தலையான மாமாயை யொழிந்தால்தேமாக
 சங்கற்ப விகற்பமறஞ் சகம்பொய்யாகும்
 அலைவான் மூடமறு மகிலமென்னும்
 வாசனைபோம் பிறவியறு மாசிலாத
 நிலையான பரந்தானே யெங்குந்தானுப்
 விறைந்திருக்கு மெனச்சனக னிகழ்த்தல்செய்தான்.

சுகர் கைவல்லியம்.

ஒன்

அன்னவரை கேட்டசுக முனிவனுள்ளத்
தக்கணத்தில் மெய்ஞ்ஞான வருக்கன்றேன்ற
முன்னமல் திமிரமறப் பாசபந்த
மும்மாயை யிருட்டகன்று போகந்திக்
மன்னுசரற் காலவிண்போல் மாசிலாமல்
மனங்தெளிய விதையமுறு வனசம்பூப்பத்
துன்னுபரஞ் சோதியெங்குஞ் தாயெத்தோன்றத்
தாய்மலர்கண் முகிழ்தினமையாத் தோற்றமானுன்.

அன்னிலை யாயிரமாங் தெய்வவாண்டங்
ககலாமல் சனகனரி யீண்யின்மீதே
தன்னிலையா டிருந்துமன மகைவுருமற்
சகல்கே வலங்களற்றுத் தறிபோலாகி
இந்னிலையா நிர்விகறப் சமாதிதண்ணி
விருந்துதா னெடுங்கால மேகாந்தத்தின்
நன்னிலையாஞ் சுகாதனத்திற் றற்சொருப
நண்ணியிருந் தினமையாத நாட்டமானுன். (அசு)

அரிதான பரமார்த்தப் பொருள்வேதாந்த
வகண்டபரி பூரணசச் சிதானந்தத்தின்
பெரிதான வாத்துமதத் துவமாய்நின்று
பிரியாத துரியபதப் பேதநீங்கிப்
புரிதான மாய்விளங்குஞ் சிற்சொருப
பூரணைந்தமுதப் போதந்தன்னைப்
பரிதான மாகவுண்டு சுகாந்தத்திற்
பரஞ்சோதி வழிவழுமந்தன் சுபாவமானுன். (அன்)

அத்தகையா யிரமருவுங் தெய்வவாண்டங்
 ககன்றதற்பின் மெய்ஞ்ஞான வருக்கனீங்கி
 வித்தகமாஞ் சமாதிவிட்டு யோகநீங்கி
 விழிதிறந்தான் சகமுனிவன் வேந்தன்கண்டு
 சித்தமகிழ்ந் தழியினையி விளைஞ்சியேததத்
 திகழ்முனிவன் முகசீராக்கி சிந்தைகூரப
 புத்தமுத வாரியென வினியநன்சொல்
 பொழிந்திடுவான் சகமுனிவன் புகல்கின்றுனே. ()

மன்னவனே நீடிரைத்த வாங்மையாலே
 மாமாயை யொழிந்துமன மயக்கநீங்கி
 மின்னுசக சாலமும்போய்ப் பந்தபாசம்
 விட்டகன்றங் காசையற்று நிராசை மேவி
 அன்னமனச் சாந்தியினால் தியான யோக
 மஜடந்துளத்தி லிலோப்பாறி யாவிலாத
 வின்னமுத தாரணையா லெல்லாம்பிரம்ம
 மெனக்கண்டே னெனதுளத்தி லினையில்வேந்தே.

வானமுதல் வாய்வனனீர் மன்பூதங்கள்
 மற்றுமுள சகம்புவனம் வரைகள் மேரு
 தானதிசை யருக்கன்மதி யுடிக்கள் வேலை
 சகலவுயிர் தாபரங்கள் சராசரங்கள்
 ஊனுயிர்க் ணரரருக்க ரும்பர்தேவ
 ருளதிலதிங் குட்புறம்பு மேல்கிமீல்லாம்
 நானீயென் பதுவெல்லாம் பிரமமல்லா
 னவிலுதற்கு வேறுளவோ நவினீவேந்தே. (க௦)

என்றாக முனிவரனுஞ் சனகவேந்து
 மிருவருமுற் ரெருமையதா யிதையநண்ணி
 நன்றாணர்வால் மெய்ஞ்ஞானப் போதந்தன்னை
 நயந்திருவ ரொத்துமொழி நயந்து பீபசி
 என்றமுணா போதனையுஞ் சிற்சொரூப
 விரிஞான சாதனையும் பரிவாலுன்னி
 நின்றுணர்வி விருவோரும் பேரானந்த
 நிறைந்துதிரு விளையாடல் நிருத்தங்செய்தார். ()

இன்னவகை யேழுதின மிருவர்தாமு
 மிரவுபகல தோற்றமின்றி யேகாங்கத்தின்
 துன்னியற் சுகானந்தத் தமுதபானஞ்
 ககித்தருந்தி பரவசராய்ச் சிற்சொரூப
 மன்னியனற் பரஞ்சோதி மயத்தோடொத்து
 மாசற்ற சொரூபத்தின் வடிவதாகி
 உன்னரிய நிர்க்குணமே கபாவமாக
 வகந்தொருவர்க் கொருவர்மகிழ்ற் துலாவலுற்றூர்.
 மன்னவனுஞ் சுகமுனிபுந் தனியேகாந்த
 மண்டபத்தி னமாந்திருந்தோர் மாற்றங்கூறப
 பொன்னகவி லேந்திவந்தார் சுகசெஞ்சாந்தும்
 புழுக்கமுதஞ் சுவைக்கறியும் புதுநெய்ப்பாலுங்
 கன்னலுறு நறும்பாகு மினியதாய
 கனிவகையும் பாயசங்கற் கண்டுந்தேநும்
 மின்னையார் கொணர்த்தளிக்க வரசன்றுநும்
 வியாதன்மக ஞேடருந்தி விருப்பமாகி. (கந)

அன்னசுக னடியினையைச் சனகவேந்த
 னகமகிழ்ச்சி யோடிஹறஞ்சி நின்றுவேந்தண்
 மன்னியநற் பொருளையெலாம் வியாதன்றானும்
 வகுத்துரைத்த நான்மறையின் வாக்கினுடேஇ
 சொன்னமொழி யுபநிடத மெண்ணேன்கென்று
 தொல்பொருள் வேதாந்தநிலை சிற்சொருபங்
 தன்னிலைமை யறிந்திடுக வென்று நெஞ்சங்
 தனிவிருப்ப மாவியந்து சாற்றினுடேன. (கூ)

வெண்பா.

சனகன் சுகமுனிக்குச் சாற்றுநிலை கண்டிந்
 கனகமதா நிற்பவர்க்கே யாகும்—மனவொருமை
 யல்லாத யோகத் தமைதலல் தொக்குமோ
 எல்லா முணர்ந்துபய னென்.

சிறப்புப்பாயிரம் உட்பட ஆக பாடல்-கால்.

சுகர் கைவல்லியம்

முற்றிற்று.

—

